

மொழிரீதியில் சிறுபான்மையான மாணவர் விசேட மொழிப்பயிற்சியைப் பெறும் உரிமை பற்றிய தகவல்

மொழிரீதியில் சிறுபான்மையான மாணவர்கள் கல்விசட்டம் §2-3 ஆரம்ப பாடசாலைக்குரியது, கல்விசட்டம் §3-12 மேல்நிலைக்கல்விக்குரியது மற்றும் தனியார்பாடசாலைசட்டம் §3-12 ஆகியவற்றின் பிரகாரம் விசேட மொழிப்பயிற்சியைப் பெறும் உரிமையைக் கொண்டுள்ளனர்.

நீங்கள் விசேட நோர்வேயியமொழிப்பயிற்சி பெறும் உரிமையைக் கொண்டிருப்பீர்கள் எப்போதெனில் நீங்கள் :

- நோர்வேயிய அல்லது சாமியமொழி தவிர வேறு மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பீன்
- நோர்வேயியமொழித்திறமைக் குறைப்பாடு காரணமாக உங்களால் நோர்வேயிய மொழியில் கல்வியைப் பயில முடியாவிடில்.

இவ் ஏற்பாடு நீங்கள் சாதாரண முறையில் கல்வியைக் கற்க போதுமான திறமைகளை நோர்வேயியமொழியில் பெற்றுக் கொள்ளும் காலம் வரைக்குமான ஒரு தற்காலிக ஏற்பாடாகும். நோர்வேயியமொழியில் கல்வியைப் பின்பற்ற முடியாத மாணவர்களுக்கு நோர்வேயியமொழியில் விசேடப்பயிற்சியை வழங்குவது முதன்மையான வழிமுறையாகும்.

உங்களுக்கு தகுந்த கல்வி ஏற்பாட்டை வழங்குவதற்கு உங்களுடைய நோர்வேயியமொழிதிறன்கள் பற்றி ஆழமான மதிப்பீட்டை பாடசாலை செய்ய வேண்டும்.

மதிப்பீடு பின்வரும் கட்டங்களில் செய்யப்படும்:

- மேல்நிலைப்பாடசாலையில் கல்வியை ஆரம்பிக்கும் போது
- கல்விப்பயிற்சியின் இடைக்கட்டத்தில், நோர்வேயியமொழியில் விசேட பயிற்சியை நிறுத்துவதற்குரிய வகையில் நீங்கள் போதியளவு நோர்வேயிய மொழித்திறமைகளைக் கொண்டிருக்கிறீர்களா என அறிவதற்கு

தேவையேற்படும் பட்சத்தில் தாய்மொழியில், இருமொழிகளில் பாடங்களைக் கற்பித்தல் அல்லது இவ்விரு ஏற்பாடுகளையும் பெறும் உரிமையையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள். இவ்ஏற்பாடானது அடிப்படையில் புதிதாக வந்தவர்களுக்கும் மற்றும் நோர்வேயியமொழியில் குறைந்த திறமைகளைக் கொண்ட இம்மொழியில் கல்வியைப் சிறிதளவேனும் பயிலமுடியாத மொழிரீதியில் சிறுபான்மையான மாணவர்களுக்கும் பொருந்தும்.

விசேடநோர்வேயியமொழிப் பயிற்சியும் இருமொழிகளில் பாடங்களை பயிற்று வித்தலும் நீங்கள் கல்விபயிலும் பாடசாலையிலே நடைபெறும். தாய்மொழி மூலமான கல்வி வேறொரு பாடசாலையில் வழங்கப்படலாம். தாய்மொழியில் மற்றும் இருமொழிகளில் பாடங்களைக் கற்பித்தல் தகுந்த பணியாளர்களால் வழங்கப்பட முடியாதவிடத்து உங்களுடைய திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் வேறு பொருத்தமான கல்விப்பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

விசேட மொழிப் பயிற்சிக்கான உரிமையை நீங்கள் கொண்டிருந்தால், மேல்நிலைக்கல்வியின் போது மேலகதிகமாக இருவருடங்கள் வரையில் பயன்படுத்தும் உரிமையையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள்.

மதிப்பீட்டின் முடிவுகள் உங்களுக்கு விசேட மொழிப்பயிற்சி அவசியமென தெரிவிக்கும் பட்சத்தில், உங்களுக்கு வரும் கடிதத்தில் இவ்வாறான ஏற்பாட்டிற்கு சம்மதிக்கிறீர்களா இல்லையா என்பதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

தனிநபருக்கான தீர்மானம் ஒன்றை அதிபர் நிறைவேற்றுவார், இதில் நீங்கள் விசேட நோர்வேயியமொழிப்பயிற்சி,தாய்மொழி அத்தோடு /அல்லது இருமொழிகளில் பாடங்களைப் பயில்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளீர்கள் எனக் குறிப்பிட்டிருக்கும்.

நோர்வேயியமொழியில் நீங்கள் போதுமானளவு திறமைகளைப் கொண்டிருக்கும் போது விசேடமொழிப்பயிற்சி ஏற்பாடானது நிறுத்தப்படும் என்பது இவ் ஏற்பாட்டிற்கான முன்நிபந்தனையாகும்.

15 வயதைப் பூர்த்தி செய்த மாணவர்கள், கல்விப்பயிற்சியைப் பெறுவது பற்றி சுயமாக முடிவு செய்யலாம். சிறுவர்சட்டம் §32 க்கு அமைய விசேட மொழிப்பயிற்சி ஏற்பாட்டிக்கும் இது செல்லுபடியாகும்.

விடய நடைமுறைகள் பற்றி உரிய பாடசாலைகளுடன் தொடர்பு கொள்ளலாம்.

மாணவராகிய நீங்கள் அல்லது பாதுகாவலர் தீர்மானம் பற்றி அதிருப்தி கொண்டிருக்கும் பட்சத்தில் முறையீடு செய்யலாம்.

ஒரு முறையீடு எழுத்து மூலமானதாகவும் கையொப்பத்தையும் கொண்டதாக இருக்க வேண்டும். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராயின் பாதுகாவலர் முறையீட்டில் கையொப்பமிட வேண்டும். முறையீடு அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். உங்களுடைய முறையீடு எது தொடர்பானது என்பதை சுருக்கமாக குறிப்பிட்டு தீர்மானத்தில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள் என்பதையும் உள்ளடக்கியதாக முறையீடு இருக்க வேண்டும். ஒஸ்ஸோ மற்றும் ஆர்கஸ்கூஸ் மாவட்டங்களின் சமூக விடயங்களைப் பரிசீலிக்கும் அதிகாரி முறையீட்டின் இறுதி முடிவைத் தீர்மானிப்பார்.